



IYACHAMY ACADEMY

(Associated With www.iyachamy.com)
Institution For Competitive Exam

நடப்பு நிகழ்வுகள் ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 5 வரை/ தேசிய குடிமக்கள் பதிவேடு

ADMISSION OPEN

REGULAR /ONLINE CLASSES

- ✚ NRC Draft List has been published in Assam on July 30.
- ✚ அஸ்ஸாம் மானிலத்திற்கான தேசிய குடிமக்கள் பதிவேட்டி வரைவு ஜூலை 30 ஆம் நாள் வெளியிடப்பட்டது.
- ✚ The 3rd BRICS Film Festival took place in Durban, South Africa, along with the International Durban Film Festival (DIFF) from 22-27th July, 2018.
- ✚ 3வது ப்ரிக்ஸ் திரைப்பர திருவிழா , சர்வதேச டர்பன் திரைப்படத்திருவிழாவுடன் இணைந்து ஜூலை 22-27 வரை தென் ஆப்ரிக்காவின் டர்பான் நகரில் நடைபெற்றது
- ✚ 26 religious cities/sites in 19 States have been identified for development under PRASHAD Scheme. National Mission on Pilgrimage Rejuvenation and Spiritual, Heritage Augmentation Drive (PRASHAD). Kanchipuram and Vellankani (Tamil Nadu)
- ✚ 19 மானிலங்களில் உள்ள 26 ஆன்மீக நகரங்கள் பிரசாத் எனும் திட்டத்திற்காகக் கண்டறியப்பட்டுள்ளது. ஆன்மீக , கலாச்சார பாதயாத்திரை புத்துணர்வு திட்டம் என்பதே PRASHAD தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மற்றும் வேளாங்கண்ணி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
- ✚ presentation of the Outstanding Parliamentarian Award – Smt Najma Heptulla, Shri Hukmdev Narayan Yadav, Shri Ghulam Nabi Azad, Shri Dinesh Trivedi and Shri Bhartruhari Mahtab
- ✚ குடியரசுத்தலைவர் ராம் நாத் கோவிந்த் சிறந்த பாரளமன்றத்தில் சிறப்பாக செயல்பட்டதற்கான விருதினை நஜ்மா ஹெப்துல்லா,புநீ ஹீக்ம்தேவ் நாராயணன் யாதவ்,குலாம் நபி ஆசாத், தினேஷ் திரிவேதி மற்றும் பார்துர்ஹரி மாதப் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
- ✚ To study the strategic implications of AI in the perspective of national security, a multi-stakeholder Task Force comprising the Government, Services, Academia, Industry, Professionals and Start-ups was constituted in February 2018, under the Chairmanship of Shri N



IYACHAMY ACADEMY

(Associated With www.iyachamy.com)

Institution For Competitive Exam

Chandrasekharan, Chairman, Tata Sons to prepare a road map for AI in national security.

- ✚ தேசியப் பாதுகாப்பில் செயற்கை நுண்ணறிவின் போர்த்திறன் சார்ந்த தாக்கங்களை ஆய்வு செய்வதற்கான பல்வேறு துறையினரைக் கொண்ட குழுவினை டாட்டா குழுமத்தின் தலைவர் சந்திரசேகர் தலைமையில் 2018 பிப்ரவரி மாதம் அமைக்கப்பட்டது. இது தேசியப் பாதுகாப்பிற்கு செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துவதற்கான வழிகாட்டு அறிக்கையை வழங்கும்

- ✚ The Ministry of Culture, Government of India has launched the new scheme namely □Seva Bhoj Yojna□ starting today, 01.08.2018, The scheme envisages to reimburse the Central Government share of Central Goods and Services Tax to lessen the financial burden of such as Religious / Charitable Institutions who provide Food/Prasad/Langar (Community Kitchen)/Bhandara free of cost without any discrimination to Public/Devotees.

- ✚ மத்திய கலாச்சார அமைச்சகம் சேவ் போஜ் யோஜனா திட்டத்தினை ஆகஸ்ட் 1 முதல் துவக்கியுள்ளது. இத்திட்டம் அற நிலைய மற்றும் மத நிறுவனங்கள் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இலவசமாக பிரசாதம் வழங்குவதற்கான நிதியில் சரக்கு மற்றும் சேவை வரியில் விலக்கு அளிப்பதற்காக தொடங்கியுள்ளது.

- ✚ A total of 5427 Missing Children, tracked and recovered through Khoya-Paya citizen corner of Track child since inception. The Khoya Paya portal was launched in the month on 2nd June, 2015

- ✚ காணாமல் போன குழந்தைகளை மீட்கும் பொருட்டு துவங்கப்பட்ட கோயா போயா தளத்தின் வழியாக இதுவரை 5427 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர். கோயா போயா தளம் ஜூன் 2 2015 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

- ✚ The 12th Plan Document has fixed targets of 25.2 % GER by 2017-18 and 30% GER by 2020-21. As per All India Survey on Higher Education (AISHE) 2017-18, the Gross Enrolment Ratio (GER) in higher education has increased from 24.5% in 2015-16 to 25.8% in 2017-18.

- ✚ 12வது ஐந்தாண்டு திட்டத்தின் உயர்கல்வி சேர்க்கை விகிதத்திற்கான இலக்கினை எட்டியுள்ளது. அனைத்திந்திய உயர்கல்வி ஆய்வறிக்கையின் படி மொத்த உயர்கல்வி விகிதம் 2017-2018 ஆம் ஆண்டு 25.8 % உள்ளது/

- ✚ **Gopalkrishna Gandhi** has been chosen for the 24th Rajiv Gandhi National Sadbhavana Award for his contribution in promoting communal harmony, peace and goodwill.



IYACHAMY ACADEMY

(Associated With www.iyachamy.com)

Institution For Competitive Exam

- ✚ சமூக நல்லிணக்கம் , அமைதி நல்லெண்ணெத்தை மேம்படுத்தும் பொருட்டு வழங்கப்படும் 24வது ராஜிவ் காந்தி தேசிய சாற்பவணா விருது கோபாலகிருஷ்ண காந்திக்கு வழங்கப்பட்டுள்ளது.
- ✚ Dharmendra Pradhan Launched **India's first National Skill Training Institute** (NSTI) for **Women in** Mohali punjab. The Minister also launched a unique Pradhan Mantri Kaushal Kendra (PMKK) which would admit differently abled persons
- ✚ இந்தியாவின் பெண்களுக்கான முதல் தேசிய திறன்வளர்ப்பு பயிற்சி மையம் பஞ்சாபில் உள்ள மொகாலியில் தர்மேந்திர பிரதான் துவங்கி வைத்தார். இத்துடன் சேர்த்து பிரதான் மந்திரி கௌசால் கேந்திரா திட்டமான மாற்றுத்திறனாளிகளுக்கு திறனாளிகளுக்காக துவங்கி வைத்தார்.
- ✚ **8th International Tiger day celebrated on July 29, 2018**
- ✚ சர்வதேச புலிகள் தினம் ஜூலை 29, 2018 அன்று கொண்டாடப்பட்டது.
- ✚ **Rajasthan has become the first State** in the country to implement the national **policy** on **biofuels** unveiled by the Centre in May this year.
- ✚ உயிரி எரிபொருட்களுக்கான தேசிய கொள்கையை முதலில் அமல்படுத்தியுள்ள மாணிலம் ராஜஸ்தான்
- ✚ RBI has raised benchmark repo, or the short term rate at which it lends to other banks, by 0.25 per cent to **6.5** per cent.
- ✚ ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தினை 6.25% சதவீதத்திலிருந்து 6.5% சதவீதமாக அதிகரித்துள்ளது.
- ✚ first VC Padmanabhan Memorial Lifetime Achievement Award to former Prime Minister Manmohan Singh by former President Pranab Mukherjee.
- ✚ முதலாவது வி சி பத்மநாபன் வாழ்ணாள் சாதனையாளர் விருதினை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு முன்னாள் குடியரசுத்தலைவர் பிராணாப் முகர்ஜி வழங்கினார்.
- ✚ Akshay Venkatesh, an Indian-born Australian mathematician, was one of the four winners of the prestigious Fields medal, also known as the Nobel prize for math. The Fields medals are awarded every four years to the most promising mathematicians under the age of 40.
- ✚ இந்தியாவில் பிறந்த ஆஸ்திரேலிய கணிதவியலாளர் அக்ஷய் வெங்கடேஸ் பீல்ட் மெடல் எனும் கணிதத்துறையின் உயரிய விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நாற்பது வயதிற்கு உட்பட்ட கணிதத்தில் சாதனை புரிபவர்களுக்கு நான்கு



IYACHAMY ACADEMY

(Associated With www.iyachamy.com)
Institution For Competitive Exam

ஆண்டுகளுக்கு ஒருமுறை இவ்விருது வழங்கப்படும். இவ்விருது கனிதத்திற்கான நோபல் பரிசாக கருதப்படுகிறது

- ✚ Centre has decided to introduce a Bill to restore the original provisions of the Scheduled Castes and the Scheduled Tribes (Prevention of Atrocities) Act, 1989, which the Supreme Court had struck down in a March ruling.
- ✚ மத்திய அரசு வன்கொடுமை தடுப்புச்சட்டம் 1989ல் திருத்தங்கள் கொண்டுவர முடிவெடுத்துள்ளது. இச்சட்டத்தில் உச்ச நீதிமன்றம் சில மாறுதல்களை செய்தது குறிப்பிடத்தக்கது.
- ✚ Delhi has topped the **state investment potential index** list, followed by Tamil Nadu. according to a report by economic think-tank NCAER
- ✚ தேசிய பொருளாதர அறிவியல் ஆய்வறக்கையின் படி மானில முதலீட்டு திறன் குறியீட்டில் டெல்லி முதலிடமும் தமிழ்நாடு இரண்டாம் இடமும் பிடித்துள்ளது.
- ✚ **Marichamy, a first non-Brahmin to come out of a state-run archaka training centre, in tamilnadu**
- ✚ தமிழ்நாட்டில் பிராமணர் அல்லாத முதல் அர்ச்சகராக தமிழ்நாட்டின் அர்ச்சகர் பயிற்சிப்பள்ளியில் பயின்ற மாரிச்சாமி நியமிக்கப்பட்டுள்ளார்.
- ✚ **Japanese scientists announced the first human trial to treat Parkinson's disease by injecting stem cells into brain**
- ✚ ஸ்டெம் செல்களை மூளையினுள் செலுத்துவதனால் பர்கின்சன் நோயை மருத்துவம் செய்யலாம் என அறிவித்துள்ளனர்.
- ✚ The State government on informed the Madras High Court that as on date, as many as five Commissions of Inquiry were functioning in the State
- ✚ சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தற்போதைய தேதியில் ஐந்து விசாரணை ஆணையங்கள் செயல்பட்டுக்கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளது

| | | |
|---|---|------|
| Regupathi commission ரகுபதி ஆணையம் | alleged irregularities in the construction of a new Assembly-cum-Secretariat புதிய தலைமைச்செயலகம் தொடர்பான முறைகேடுகளை கண்டறிய | 2011 |
| S.R. Singharavelu Commission சிங்கார வேலு ஆணையம் | death of Dalit youth E. Ilavarasan தலித் இளைஞர் இளவரசன் கொலை தொடர்பாக | 2013 |
| S. Rajeswaran | inquire into the circumstances that led | 2017 |



IYACHAMY ACADEMY

(Associated With www.iyachamy.com)
Institution For Competitive Exam

| | | |
|--|---|------|
| Commission ராஜேஸ்வரன் ஆணையம் | to violence during the jallikattu protests ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வன்முறை வெடிக்க காரணமான சூழ்நிலைகளை ஆராய | |
| A. Arumughaswamy Commission ஆறுமுகச்சாமி ஆணையம் | the death of former Chief Minister Jayalalithaa முன்னாள் முதல்வர் ஜெயலல் | 2017 |
| Aruna Jagadeesan Commission அருணா ஜெகதீசன் ஆணையம் | probe into police firing in Thoothukudi during the anti-Sterlite protests. ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு எதிரான துப்பாக்கிச் சூடு பற்றி விசாரணை செய்ய | 2018 |

What is NRC?

National Register of Citizens, 1951 is a register prepared after the conduct of the Census of 1951 in respect of each village, showing the houses or holdings in a serial order and indicating against each house or holding the number and names of persons staying therein. These registers covered each and every person enumerated during the Census of 1951 and were kept in the offices of Deputy Commissioners and Sub Divisional Officers according to instructions issued by the Government of India in 1951. Later these registers were transferred to the Police in the early 1960s.

தேசிய குடிமக்கள் பதிவேடு என்றால் என்ன?

தேசிய குடிமக்கள் பதிவேடு என்பது 1951 ஆம் ஆண்டில் இருந்து மக்கள் தொகை கணக்கெடுப்பிற்குப் பின் கிராமம் வாரியாக மக்கள் தொகை, வீடுகள் என பல்வேறு தகவல்களை உள்ளடக்கியது. இந்தப் பதிவேடு ஒவ்வொரு குடிமக்களையும் 1951 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தகவல்களை உள்ளடக்கியிருக்கு. 1951 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட பதிவேடு முதலில் துணை ஆணையர்கள் அல்லது துணை ஆட்சியர் அலுவலகங்களில் இருந்தது பின்னர் இந்திய அரசின் உத்தரவுப்படி காவல்துறை வசம் கொடுக்கப்பட்டது.



Why is the National Register of Citizens (NRC) is being updated in Assam?

The demands to update the NRC of 1951 were first raised by the All Assam Students' Union (AASU) and Assam Gana Parishad more than three decades ago. The organisations had submitted a memorandum to the Centre on January 18, 1980, two months after launching the anti-illegal foreigners Assam Movement

ஏன் அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேடு திருத்தி பதிவு செய்யப்படுகிறது?

1951 ஆம் ஆண்டின் தெசிய குடிமக்கள் பதிவேட்டினை புதுப்பிக்க வேண்டும் என முதன் முதலில் அனைத்து அஸாம் மாணவர் இயக்கம் மற்றும் அசாம் கன பரிஷேத் அமைப்பும் மூன்று பத்தாண்டுக் காலங்கலாக கோரிக்கை வைத்தது. 1980ல் அன்னிய நாட்டவரை வெளியேற்ற வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தது.

Why is March 24, 1971 the cut-off date?

There have been several waves of migration to Assam from Bangladesh, but the biggest was in March 1971 when the Pakistan army crackdown forced many to flee to India. The Assam Accord of 1985 that ended the six-year anti-foreigners' agitation decided upon the midnight of March 24, 1971 as the cut-off date.

மார்ச் 24, 1971 ஏன் கட ஆப் தேதியாக நிர்ணயிக்கப்பட்டது

பங்களாதேசிலிருந்து அசாம் மானிலத்திற்கு அவ்வப்போது மக்கள் இடம்பெயர்ந்து கொண்டிருந்தனர் ஆனால் 1971 மார்ச் மாதத்தில் பாகிஸ்தான் இராணுவத்தின் செயல்பாடுகளால் பெரும்பாலான மக்கள் இந்தியா நோக்கி பறந்தனர். எனவே 1979லிருந்து ஆறு ஆண்டுகள் பங்களாதேசிலிருந்து வந்தவர்களை வெளியேற்ற வேண்டுமேன ஆறு ஆண்டு போராட்டம் நடைபெற்றது இப்போராட்டத்தினை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கத்தோடு அஸ்ஸாம் ஒப்பந்தம் 1985 ல் போராட்டக்குழுவினருக்கும் இந்திய அரசிற்கும் இடையில் சமாதான ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது . இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் மார்ச் 24, 1971 கட ஆப் தேதியாக நிர்ணயிக்கப்பட்டது.

Who is a citizen in Assam?



IYACHAMY ACADEMY

(Associated With www.iyachamy.com)
Institution For Competitive Exam

The Citizenship Act of 1955 was amended after the Assam Accord for all Indian-origin people who came from Bangladesh before January 1, 1966 to be deemed as citizens. Those who came between January 1, 1966 and March 25, 1971 were eligible for citizenship after registering and living in the State for 10 years while those entering after March 25, 1971, were to be deported.

அஸ்ஸாமின் குடிமக்கள் யார்

இந்திய குடியுரிமைச்சட்டம் 1955 அசாம் ஒப்பந்ததின் மூலம் திருத்தப்பட்டது இதன்படி பங்களாதேசிலிருந்து 1966 ஜன்வரி 1 முதல் 1971, மார்ச் 25 இடைப்பட்ட காலத்தில் இந்தியாவுக்கு வந்தவர்கள் குடியுரிமை பெற தகுதியுடையவர்கள், 1971 மார்ச், 25க்கு பின் வந்தவர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள்.

TNPSC GROUP I & II PRELIMS & MAINS ADMISSION OPEN

1. TEST BATCH / ONLINE POSTAL
 2. CLASSES / CLASSROOM COACHING / ONLINE COACHING
- TO JOIN CONTACT 9952521550**

To get Daily Current Affairs Whatsapp with your name and District to 7418521550

For Group I & II Mains Answer writing practice send your details with languages to 044-48601550 via whatsapp.